

# திருவாவடுதுறை தரிசனம்

“இந்துநேசன்” அனுபந்தத்திலிருந்து  
எடுத்தது

2

ல. அனந்தய்யர்  
“இந்துநேசன்” பத்திராதிபர், சென்னை

1921

திருநெல்வேலியில், அங்கு மானிக்கொழுவி, அரவையிருக்கும், திருவாவடுதுறை கோயில்தீரம், தடாக முநலியன்.



சுவாமிநாதர்  
 U. V. SWAMINATHAIYAR LIBRARY  
 VENKATAPUR, MADRAS-41

1057  
 6722

உ

சிவமயம்

## A Visit to Tiruvavaduturai

# திருவாவடுதுறைத் தரிசனம்

BY

Mr. V. Kandasami Pillai of Jaffna

Brother of 'Tirumantram' Visvanatha Pillai

புகைவண்டிப் பிரயாணம்

திருவாவடுதுறைக் காட்டுகளிற் செல்புறந் நாட்டுப்புறத்தது இயற்கையு  
 யழகுநீளக் கண்டு சலிக்க எண்ணி இவ்வளத்திரிஞ் புரட்டாசி மாதத்தில்  
 ஒரு நாள் மாலப் பொழுதில் எழுடியில் புகைவண்டி பற்றினேன். அதன்மீது  
 திரைக் காட்டுகளூன் காவிரியாற்றுப் பிரதேசத்திலுள்ளவை சிறந்தவையென்  
 பது பிரசித்தமல்லவா? இந்நாளில் ஒரு நாளும் தென்னிகதிப டெயில்வே மூன்  
 றும் உதுப்பு வண்டியில் பிரயாணம் செய்யக்கூடாதென்றும் பெரும் பாட  
 ததை இரவு நூழுதம் தீர்க்கமாய்ப் படித்துக்கொண்டேன். மறுநாள் அரு  
 ளேறையத்தில் மாயூரம் சேர்ந்து காவேரியைத் தரிசித்துக் காலக் கடனை  
 முடித்துக்கொண்டு, பொன்னியின் பெருமையைப் பார்த்து மகிழ்வுறும்  
 பொருட்டு மறுபடி புகைவண்டி யேறினேன். தெற்கே செல்லச் செல்ல  
 அந்தப் பெருமை அதிகமாய்த் தோன்றியது.

பத்து மைல் தூரம் சென்ற பிறகு இருப்புப்பாதையின் இருபுறத்திலும்  
 மங்களகரமான பசுமையைக் கண்டேன்; பயிர் நிலங்களும், நீர்நிலங்களும்,  
 குளங்களும், தாமரைத்தடாகங்களும், தோட்டங்களும், தோப்புக்களும், தாவு  
 களும், கொடிக்கால்களும் அடுக்கடுக்காய் இருந்தன; மந்தமாருதம் மனோஸா  
 மாயிருந்தது. அந்தப் பிரதேசத்தில் ஒரு தடவீ சிறப்புறது விளங்கியது. பால்

யிற் பசுமை பளிச்செனத் தோன்றும்; தண்மையில் தண்மையும் செழுமையிற் செழுமையும் எனிதிற் புலப்படா. ரெயிலோடும் வேகத்திலும் அந் தடத்தின் செம்மை தெரிந்தமையின், அது எவ் ஆரென விசாரித்தேன். அது திருவாவடு துறை யெனத் தேர்ந்து, அடுத்த வந்த நாசிங்கன்பேட்டை ஸ்டேஷனில் இறங்கினேன். அதற்கப்பால் நெடுந்தூரத்திலேர் ஊருக்குப் போகச் சீட்டு இருந்தும், முன்னமே நூறு மைலுக்கு அதிகம் ரெயிலில் வந்திருந்தேனாத வால், அவ்விடத்தி லொரு நாள் தங்குவதற்கு ரெயில்வே விதிப்படி அவகாச யிருந்தது.

### திருவாவடு துறை

நாசிங்கன்பேட்டையிலிருந்து ஏறக்குறைய ஒருமைல் தூரம் சேலையிலும் தோட்டங்களுக்கு குழு வழி நடந்து திருவாவடு துறையின் தெற்குவிதி சேர்ந்தேன். அந்தப் பாதையைக் கல்லுக் கப்பியு மிட்டுக் கெட்டிப்படுத்தாதது பெருங்குறை யெனவே தோன்றிற்று. தெற்குவிதி விசாலமாயிருந்தது. வலது புறத்தில் வீடுகள் வரிசையாயிருந்தன. இடது புறத்தில் பெரிய மாளிகை யொன்று கதித் தெழுந்து நீண்டி ஒங்கி யுயர்ந்தகின்றது. அதுவே திருவாவடு துறை ஆதினத்தாரின் மடமாகும். அதற்குத் தோரணவாயில்கள் இரண்டு மூன்றுண்டு. அவைகளிற் சித்திராலங்காரமான தேர்ச்சிலைகள் விழுதுபோலி நங்கிப் பருத்தத் திரண்டு பன்வாணப்பட்டைகள் வட்டம் வட்டமாய்த் துவங்கப் பொலிவுடன் அசைந்து ஆடிக்கொண்டிருந்தன. அஜாரவாசலில் ஆட்கள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்; பாத்தேசிகள் இரண்டொருவர் காலி போர்த்துக் குந்தியிருந்தார்கள். அதனை யடுத்து நின்ற தூணிரை ஸர்ஸ்வதி மகாலின் வெளியங்கமாகும்.

### ஸரஸ்வதி மஹால்

என்பது விரிந்து நீண்டி உயர்க் தெழுந்ததொரு மண்டபம். ஒரு பகுதியில் தமிழ் தெலுங்கு ஸ்ஸ்கிருத ஆங்கில அச்சுப் புத்தகங்களும் ஒலைப் பிரதிகளும் நிரம்பியிருக்கின்றன. சாஸ்திரியா ரொருவர் அவைகளைத் தட்டிக் கொட்டிக் கட்டிவைத்து அட்டவணை யெழுதிக் கொண்டிருக்கிறார். மற்றொரு பகுதியில் பிருகஸ்பதியே போன்று அத்தியக்ஷாரிய பிரம்மஸ்ரீ மகாமகேரீ பாத்தியக உ. வே. காமீநாத ஐயரவர்கள் ஆச்சிரம சாசியாகத் தங்கியிருக்கின்றார்கள். இந்த ஆச்சிரமத்தைச் சார்ந்து கிழக்கேயோடுவது நீண்டதொரு பிரசங்கசாலை. அதனில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் தாராளமாய் உட்காசலாம். இந்த மண்டபம் சேதுபதி மகாராஜா அவர்கள் முதன்முறை அக்கே விஜயநு செய்தபோது அமைத்ததாம். இதனிலும் இதன் சார்பிலும் இப்பொழுது தமிழ்ப் பாடசாலையும் தமிழ் வேத பாடசாலையும் நடந்து வருகின்றன. மேற்கூறிய கட்டடங்களின் தொகுதியே ஸரஸ்வதி மகால் எனப்படுவது. இதன் வடப்புறத்தள்ள இராமியமான கந்தவனத்தில் நூயவெண்மை துவங்கும் கத்தியாகர்த்த மலர்ச்செடிகளும் சமூகம் செழிந்து விளங்குகின்றன.

ஸர்வதரி மகால் மூன்று பகுதிகள் கொண்டதெனக் குறிப்பிட்டேன். ஒரு பகுதியில் புல்தகாலையும், மற்றொரு பகுதியில் பாடசாலைகளும், மத்தியில் வித்தியாவிசாரணைப்பதி உசிக்கும் ஆச்சிரமமும் உள்ளன. மாணவருக்கும் உபாத்தியாயருக்கும் அந்நியோந்நிய பழக்கமிருக்க வேண்டும். உபாத்தியாயர்களுடன் நெருங்கிப் பழகுவதனால் மாணவர்கள் உபாத்தியாயர்களுடைய நடைகளையும் குணங்களையும் கைக்கொண்டு நல்லொழுக்கமும் நல்ல சேலமும் உள்ளவர்களாய் வளரவேண்டுமென்பது முற்காலத்துக் குருகுலவாசத்தின் சுருத்தம். இந்தத் திருவாவடுதறைக் குருகுலத்திலே சாமானிய உபாத்தியாயர்களுடன் பழகுவதற்கு இடமிருப்பதல்லாமல், அவர்களுக்குத் தலைவராயிருக்கும் மகா மகோபாத்தியாயருடன் பழகுவதற்கும் அனுபவம் அமைந்திருக்கிறது. அந்த மகா மகோபாத்தியாயருடைய பெருமை கல்விச் சிறப்பினுள் மாத்திரமே யல்லாமல் ஒழுக்கத் தூய்மை, ஶலம், நியமநிஷ்டாநுஷ்டானங்களினாலும், அமைதி சாந்தம் நிதானம் இன்னொல் மெல்லுரை நல்லெண்ணம் என்னும் குண விசேஷங்களினாலும் வாய்ந்தவர்களென அவருடன் ஶிந்த நிமிஷகாலம் பழகுவா ரெவருக்கும் போதமாகு மெனத் திடமாய்ச் சொல்லுவேன்.

### கிராமம்

திருவாவடுதறைக் கிராமம் சிவாலயத்தை இதயமாகக் கொண்டு, அன்ற தேரோடுந் தெருக்களும், சந்திதியக்கிரகாரமும், கடைகளும் கண்ணிகளும், வாலி கூப தடாகங்களும், தேட்டங்களும் தேப்புக்களும் தூவுகளும், உத்தியானங்களும், விளை நிலங்களும் அமைந்துள்ளது; நில வளமும் நீர் வளமும் கிரம்பியது. ஊருக்கு வடக்கே காவேரியாறு உளதாதலின், இது திவ்விய தீரம் எனத்தரும். பிராம்ம ஶூத்திரிய வைசிய சூத்திராதி வருணத்தவர்களும், பச்சிமாம் ஶயத்தை யனுஷ்டிக்கும் மகம்மதியரும் இதில் குடி கொண்டுள்ளார்கள். ஊரைச் சுற்றிப் பல்வகைச் சேலங்களும் பயிர் நிலங்களும் நீர்க்கால்களும் ஊருண்களும் உண்டென்பதைவிட, ஆயுராரோக்கிய ஶசுவரியப் பெருக்கத்தின் பெருட்டுப் பலரும் திருவாவடுதறை யென்னும் ஆராமத்தை நாடி அக்கக்கே இலை வீடுகளும் கொடி வீடுகளும் குடிசைகளும் கணமாளிசைகளும் அமைத்துக் கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகிறார்களென்பது மிகப்பெருந்தம்.

### தொடிப்பு

புண்ணிய பூமி யெனத்தரும் இப் பெருக் கிராமமும் கொடிக்கலுற்றது இக்கோகிரம்பியிருந்த கல்விமாண்களும் மாணவர்களும் குடிசைகளுக்கால்கடைகளும் பத்தர்களும் சிஷ்டர்களும் நொந்து பாதேசமும் பலதொழிலும் காடலாணர்கள் முன்னுளில் இச் சிவதலத்தில் ஓதுவாரின் குடும்பங்கள் மாத்திரமே காற்புதக்கு அதிக மிருந்தனவாம். இப்பொழுது இரண்டொரு குடும்பம் காண்பது அருமையாயிற்று. அந்த விருத்தியிற் சேவனம் நடவர்ப்பற் போனதனால் அவர்கள் வேறு தொழில் மேற்கொண்டு வயிறு வளர்க்க வேண்டி வேற்றார்களை நாவெது அவசிய

யமாயிற்று. வீடுகளும் விடுதிகளும் வீதிகளும் பழுதபார்ப்பா ரில்லாமற் பழுத்த இடிந்து சேர்ந்துள்ளன. இத்தனைக்குக் காரணம் என்ன?

### கிராமாதிக்கியம்

திருவாவடுதறைப் பண்டார சந்திதியினுடையது. ஊர் முழுதும் சுற்றுப் புறத்தா லில் தேர்ப்பு முதலியனவும் எல்லாம் அந்தப் பண்டார சந்திதியின் மடத்தா ளுதீனம். எல்லாக் குடிசைகளும் எல்லாத் தொழிலாளரும் ஆதினத்தவர்களை யடுத்தே பிழைக்க வேண்டும். அவர்களே அந்தக் கிராமத்திற்குப் பரமாதிகாரிகள். அவர்களுக்கு அந்த ஊரல்லாமல் வேறு எத்தனையோ ஊர்களில் நிலங்களும் வேறு சொத்துக்களும் உண்டு. வருஷமொன்றுக்கு ஆதினத்தவர்களுக்குவாத்தக்க வரும்படி நான்கு அல்லது ஐந்து வட்சம் ரூபாயிருக்கலாம். இதைத் தவிர இந்த ஆதினத்தப் பரிபாலனத்தில் பெரிய தேவஸ்தானங்கள் சிலவும், சிறிய தேவஸ்தானங்கள் பலவும் வேறு வேறு ஸ்தலங்களில் இருக்கின்றன. அவைகளுக்குரிய ஏராளமான ஆஸ்திகளும் விவகார வியாபாரமும் ஆதினத்தவர்களையே பொறுத்தன. ஆகலால், ஆதினத்தலைவரவர்கள் இந்தியச் சிற்றரசர்களு ளொருவரெனவே கொள்ளல்தகும். ஆதினத்தலைவர் திருவாவடுதறை மடத்திலேயே இருந்து மடத்தாக் காரியங்களையும் மற்ற விவகாரங்களையும் நடப்பித்து வரும் வகையில் மடம் பிரகாசமாய் உலகத்தில் விளங்கும், ஊரில் விவசாயமும் வியாபாரமும் செழித்திருக்கும், குடிசைத் தழைத்திருப்பார்கள், லலித கலைகளும் வித்தியா வியாசங்களும் பத்தி சிந்தையான வைதிக் காரியங்களும் விராமாய் னடைபெறும்; வருவாரும் போவாரும் திருவாவடுதறையில் அதிகமாயிருக்கும்; எந்த வேளையிலும் ஊர் கலகலவென்று களிப்புற்றிருக்கும். ஆனால் சில வருஷங்களாக்கு முன், காலவசத்தினால் இருப்பிடம் திருவிடை மருதூருக்கு மாறி யது. இந்திய ராஜாக்கள் தலைகாரம் கல்கத்தா வினின்று டெல்லியாக மாறின பிறகு கல்கத்தாவின் யோக்கியதை குறைவுபட்டது போல, ஆதினத்த ராஜஸ்தானம் திருவிடைமருதூரான பிறகு திருவாவடுதறை மக்கித் தூங்கலுற்றது. ஊரில் விவகாரமும் சந்தையும் குறைந்தன. உற்சாகமூட்டித் தொழில்களை வளர்க்கத்தக்க அதிகாரிகள் இல்லாமையின், குடிசைச் சேர்ந்த வேற்றிடம் சேர்ந்தார்கள்; ஊராவிட்டுப் போகாமல் தங்கியிருந்தவர்கள் வாடிக் குன்றினார்கள் இவ்வாறு திருவாவடுதறையின் பெருமை சொடித்தது.

### கிளைப்பு

இப்போது ஆதிபத்தியம் கைமாறியது. மழை விட்டபோதிலும் தூவானம் விடாததால் பழைய, நிலமையின் வாதைகளும் இடையூறுகளும் மூற்றாக் தெரியாத இன்னும் இருப்பினும், இந்த மாறுபாட்டினால் ஆதினத்தின் ஊன்மைக்கு வித்திடப்பட்டதெனவே சொல்லலாம். புதியவர் பட்டத்தாக்கு வந்தவுடன் பல திருத்தங்களையும் ஏககாலத்தில் செய்ய முடியாதென்பது எவருக்குத் தெரிந்த விஷயமே. ஆனால், திருத்தங்க

நான் முதன்மையானது தலைமை ஸ்தானத்தைத் திருவிடை மருதூரினின்றும் ஆதி பிடமாயி திருவாவடுதறைக்கு மாற்றுவதேயாகுமென்று புதிய ஆதீனத் தலைவருக்குத் தோன்றியது ஈசுவர பிரேரணை யென்றே எண்ணுகிறேன். இடம் மாறத் தேசக் காட்சியும் மனக்காட்சியும் மாறுபாடெய்தும், பழைய துன்பங்களின் ஆவரணத்தை யொழித்து புதிய ஆவரணத்தை மேற்கொண்டு சர்கர்ப்பங்களையும் விவகாரங்களையும் புதிய மாதிரியில் அமைக்கவெண்ணிப் புதிய ஆதீனத் தலைவர் திருவிடைமருதூரினின்றும் காரியஸ்தானத்தைப் பெயர்க்கப் பிரயத்தனப்பட்டார், பட்டத்திற்கு வந்து இந்தாறு மாதத்திற்குள் திருவாவடுதறையிலுள்ள பழைய மடத்தில் வந்து நிலை கொண்டார்.

தலைவரில்லாததனாலே, பாலித்துப் படியளப்பவ ரில்லாததனாலே, திருவின்றித் தேற்றயின்றித் திகைத்துத் தடுமாறி நின்ற திருவாவடுதறை, பண்டார சூகிதியின் விஜயத்தினால் இப்போது உயிருற்று உற்சாகப்படுகின்றது. ஊரைவிட்டுப் போனவர்கள் விரும்பித் திரும்பி வருகிறார்கள்; வேறு பல ஜனங்கள் பல பல காரியங்களையும் கருத்துக்களையும் முன்னிட்டு அவ்வருக்கு வரத் தலைப்பட்டிருக்கிறார்கள். சிதைந்து கிடந்த கட்டடங்களும் சாவடிகளும் சாலைகளும் ஆதீனத்தவர்களுடைய பரிபாலனத்தில் புதுப்பிக்கப்படுகின்றன; மாடுகண்டும் நடமாடலாயின; வேளாண்மையும் வியாபாரமும் வளர்கின்றன. ஜன நடமாட்டத்திற்குத் தக்கவாறு ஊரில் விவகாரமும் கலகலப்பும் அதிகமாயிருக்கின்றன; கோவிலும் குளமும் விளக்கமுற்றுத் திருத்தமாயிருக்கின்றன. “குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்திலே” என்பார்கள். கோவிலில் ஈசுவர ஸாநித்தியம் அதிகமாயிருப்பது போல ஓப்பொழுது தோற்றுக்கின்றது. பராமரிப்பின்றிக் கிடந்த பழைய மடத்தின் அமைப்பும் அரும் பெருமையும் பாப்பவர் மனத்தில் பதிக்கின்றன. தவமும் தருமமும் தலைகாட்டி யிருக்கின்றன. ஆகையால், திருவாவடுதறை இனித் தழைத்துக் கிளைத்துத் திறம்பெறவேண்டுமென்பது தேவர்களின் திருவுளமென்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்த

### ஸ்தல வச்சுவடி

மிகக் கிறந்தது. இது காவிரியின் தென்கரையிலுள்ளது. இதற்கு (ஆ+ அடுதறை) ஆவநீறுறை என்று பெயர். பார்வத்தேவியார் ஒரு சமயத்தில் காரணத்தாத்தினால் பசு வடிவமெய்தி உழன்று கொண்டிருந்தனர். இந்த ஊர்க்கோவில் சந்திரானத்திற்கு எதிரிலுள்ள திருக்குளத்தில் நீராடி யெழுந்தவுடனே பசு வடிவம் நீக்கித் தேவியார் பாமேசுவரன்பால் எய்திய காரணத்தினால் அந்தத் தீர்த்தத்திற்கு கோழகீதி தீர்த்தமென்றும், ஆலயங்கொண்டருளிய ஈசுவரருக்கு கோழகீதீசுவரர் என்றும், அம்பிகையை அணைத்துக் கொண்டதால் அணைத்தேழுந்த நீதர் என்றும் பெயர். அந்த ஈசுவரரையே மாசிலாமணிசுவரர் என்றும் வழங்குவார்கள். அம்பிகைக்கு ஒப்பிலா நிலையம்மை என்று பெயர்.

இந்த சேஷத்திரத்தில் அரசமாம விசேஷம்; இங்குள்ளது படர்ந்த அரசு, அரசவனமென்றே இவ்வூர் வழங்கப் பெற்றிருக்கின்றது. அரசமரத்தின் அருமையை அறியாதார் யாவர்! விருகங்களுக்குக் கெல்லாம் அது அரசு போன்றது என்பது பெயரினாலேயே விளங்குகின்றது பிரபஞ்சத்தில் எந்தெந்த உருவத்தில் ஈசுவரவிபுத்திரம் பி யிருக்கிறதென்று சொல்லுமளவில், “விருகங்களைக் கண்டு அசுவத்தமே நானாவேன்” என்று பகலிநீ கீதையில் பசுவான் பிரபுத்திருப்பதாலேயே அரசமரத்தின் பெருமை அனைவருக்கும் மீதானந்தக்காராகும். பல வகை ரோகிகளால் பலவகை ரோகங்களுக்கும் பீடைகளுக்கும் அசுவத்தப் பிரதக்ஷிணம் பரிசாரமாக அது ஆசிரியக்காப்படுகின்றதால், அந்தமாம் ஜீவகளை நிரம்பியது என்பது தெளிவு. அது ஜீவகளைக்கு உற்றுப்போன்றது. ஈசுவர சாந்திரத்திய முள்ளது, பூஜார்ஹமான . மகப்பேறு வேண்டி வந்தியர் அநனை வழிபடுவார்கள்க்; தவத்தோர் அதன் தண்ணிழலில் தங்கியிருப்பார்கள்க். அதனில் வித்தியுச்சக்தி விசேஷமாய் நிரம்பியிருக்கிறதெனக் கண்டு ‘மென்மெரிளம்’ என்னும் ஜீவகாந்தண வித்தையாடிகள் தமக்குப் பலமும் சக்தியும் குறைவுபட்ட காலத்த மறுபடி தமக்கு ஜீவகளை பெருகும் பொருட்டுச் சிறிது காலம் அரசமரத்தை நாடி, அதனைப் பரிசித்துக் கொண்டிருப்பார்கள்க். ஜீவகளை மிகுந்த தென்பதாலே அரசமாம புஷ்டிவர்த்தனமானதென்று சொல்ல வேண்டியதேயில்லை. திருவட்டாந்தமாக மெலிந்த நொந்த ஆடு அரசுத்தழை தின்றால் வெகு சீக்கிரத்தில் கொழுப்புற்றுச் செழுமையாய்த் தோன்றும். இராஸாயன வர்க்கத்தில், அரசமரத்தில் அபூர்வமான ஓவந்த சத்து அமைந்திருப்பதாலே பெரிய இராஸாயனக்கிரமிய எனத் தரும் அக்கினிஹோத்திராடிகளில் உபயோகிக்கத்தக்க சயித்துக்களுள் அரசுரு சுள்ளியே முதன்மை பெற்றது. ஓர் அரசமாமே இவ்வளவு யோக்கிடதை யுண்-யதாயின், அரச வனமெனும் திருவாவடுதுறை எத் தன்மையதாம்?

பூவுலகில் தேவர்கள் வந்த உறைவதற்கான விசேஷ ஸ்தலமாகவே இது இயற்கையில் அமைக்கப்பெற்றிருக்கின்றது. எண்ணிறந்த சித்தர்கள் இவ்வரச வனத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்ததாகச் சொல்வார்கள்; பதிவாய்ப் பல சித்த சிரோஷ்டர்கள் இக்கே தங்கியிருப்பதும் உண்டு. சித்தகணங்களின் சஞ்சார மிகுந்த ஸ்தலமென்பதைக் குறிக்கும்பொருட்டு இவ் ஆருக்கு “நவகோடிசித்த வாஸபுரம்” என்னு மொரு நாமமும் விவகாரத்திலுள்ளது.

சிவயோக துட்பங்களைத் தயிமுலகத்தவருக்குத் தெள்ளிதில் விளக்கத் திருவருள் கொண்டு தீநமுலநாயனார் வருஷத்திற்கொரு பாடலாக மூவாயிரம் திருப்பாடல்களால் தீநமுல்திராய் என்னும் அருமையான நூலைச் செய்தருளிய ஸ்தலம் இதுவே. மது மூதாட்டியாகிய ஓளவைப் பிராட்டியார் திருக்குருகருக்குச் சென்று நம்மாழ்வாராகத் தரிசித்து, அவர் திருவாய்மலர்ந்தருளிய திருவாய் மொழியைக் கண்ணுற்று, அதனாலுண்டாகிய ஆனந்த மேலீட்டினால்,

## மடத்தின் ஆவசியகம்

“சேவர் குறளும் திருநாண்மறை முடிவும்  
மூவர்தமிழும் முனிமொழியும்—கோவை  
திருவாசகமும் திருமூலர் சொல்லும்  
ஒருவாசக மென்றுணர்”

என்று பாடியதில் “திருமந்திரத்தை” மறை முடிவுக் கொப்பிட்டிருப்பதனாலேயே இத்தாலின் பெருமை நன்கு விளங்கும் இவ்வூர் ஆலயத்தின் மேலைப்பிராகாரத்தின் வடகோடியில் திருமூல நாயனருடைய ஆலயம் இன்றைக்கும் இலங்குகின்றது.

திருவிசைப்பா பாடியருளியவர்களுள் ஒருவராகிய திருமாள்ளியாகக் சந்தர் (இவர் வைஷ்ணவத் திருமேனி) சமாதி திருக்கோயிலும், அதிலுள்ள இவருடைய பாமருருவாகிய போகாமா முன்வருடைய திருவடிகளும் இந்த சேஷத்திரத்தின் ஆலயத்திற்குத் தென்புரத்திலுள்ள மடாலயத்தில் உள்ளன. இப்படிப்பட்ட சேஷத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனார் பிரத்தியக்ஷப் பிரசாத மருளத்தக்க மூர்த்தியென்பது சைவசமயாசாரியர்களினால் வெளிப்பட்டிருக்கின்றது. திருஞானசம்பந்த முனித்திருநூலார் தம்முடைய பிரதா யாகஞ் செய்யும்பொருட்டுப் பதிகம் பாடிப் பொற்றிழி ‘பெற்ற ஸ்தலம் இதுவே. இவ் விஷயத்தை அப்பர் சுவாமிகள் திருவாவடுதறை—திருநேரிசைப் பதிகத்தில்

“காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஆரர்க் கம்பொன்  
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு தறைய லூசே”

என்று பாராட்டியுள்ளார்கள்.

## மடத்தின் ஆவசியகம்

இவ்வளவு மகத்துவம் பொருந்திய திவ்விய சேஷத்திரத்தை வெறும் இலௌகிகருடைய பரிபாலனத்திற்கு விட்டால் அவர்கள் பாரமார்த்திக சிந்தையின்றி, ஸ்தலத்தின் பெருமையை உன்னவாறு உணராமல், அதனைப் போற்ற மாட்டார்களென்றஞ்சி, ஸ்தலத்திற்கு உரியவர்களாகிய சித்த புருஷர்கள் தமது சீவ்ய ஜன சமூகத்தில் ஒருவரைத் திட்டம் செய்து இரண் ஆதிபத்தியத்தை நடத்திவரும்படி ஒப்புவித்தார்களென உரக்கின்தேன். அதற்கு நிரிசனமாக மேலே குறிப்பிட்ட திருமாளிகைத் தேவருடைய திருக்கோவிலை யடுத்தே திருவாவடுதறை மடத்துக்கு ஆதிபுருஷராகிய நமசி சீவ்ய முனித்திகள் சமாதியில் அடங்கியிருக்கின்றார்கள். இவ் விருவர் கோவிலையும் இதயமாகக்கொண்டே திருவாவடுதறை மடம் அடிமைக்கப்பட்டிருக்கின்றது. ஆதினத் தலைவராகும் பண்டார சந்திகள் தம் ஆஸ்கானம் விட்டெழுந்து முதலடி வைப்பது இந்தக் கோவிலின் மேலைப் பிராகாரத்திலாகும். நான்கு பிராகாரங்களும் நல்ல கற்சாந்து மச்சினால் மூடப்பெற்றுள்ளன. அவர்கள் பிராகாரத்தின் வழியே வலம் வந்து திருமாளிகைத் தேவரைத் தரிசித்து வணங்கி, ஆதினத்து ஆதிபுரத்திலுள்ள உணங்குவார்கள். இந்த மடத்தின் மூல புருடர் நந்திதேயர் மரபிலிருந்து

தோன்றியவராகச் சொல்லுவதால், இவ்வாதினம் திருக்கைலாசம் பரம்பலாசம் என்னும் அடைமொழியோடு வழங்குகிறது.

### ஆதினத்து மடம்

இவ்வாறு மடமொன்று ஏற்பட்ட பின்பு, அந்த மடத்தின் ஆதினத்தில் சிவிய வர்க்கங்களும், பரிபாலனத்தில் அனேக சிவாலயங்களும், மடத்திற்காகவும் ஆலயங்களுக்காகவும் குடிகளாலும் கோமகர்களாலும் அளிக்கப்பட்ட ஏராளமான பூஸ்திதிகள் முதலியனவும் காலக்கிரமத்தில் ஏற்பட்டன. மடத்துக்கு மேன்மையும் பிரதிஷ்டையும் ஆதிபத்தியம் வகிக்கும் மடாதிபதிகளின் யோக்கியதா விசேஷத்தினால் பிரகாசமாய் ஒளிந்தலாயின. இம் மண்ணிலகில் முழுமையாகத் தனி நன்மையும் முழுமையாகத் தனித் தீமையும் இல்லை. நன்மையுந் தீமையும் கலந்தே உழலும். இரவும் பகலும் புரண்டே வரும்; எல்லாக் தொந்தமே, உலக மனைத்தினுக்கும் ஒளி தரும் ஆதினத்தனும் ஒரு கால் ஒளி மழுக்கிக் காண்பது உண்டெனின், திருவாவதி துறை ஆதினத்து மடத்தின் ஒளி மாத்திரம் மழுக்காமல் எந்நாளும் வளர்ந்து கொண்டே வருமென்று எண்ணலாமோ' அப்படிப்பட்ட காட்சி யொன்றிருக்குமானால் இது மண்ணிலகம் என்பது பெய்யாகும். இந்த மெய்யுரை பெய்யாதிருக்கும் பொருட்டே சூரியனுக்கும் கிரகணம் பிடிக்கின்றது. ஆனால், கிரகணத்தின் ப'னாகச்சூரியனது சநநி நமக்குப் புலப்படாதிருப்பதன்றிச் சூரியனுக்கு இயல்பாயுள்ள காந்தியும் தேஜஸும் குறைவுபடுகின்றனவோ' அது போலவே இம்மடத்தின் ஒளி ஒருகால் மழுக்கிக் காண்கினும், அவ்வொளி ஒழிந்து போகாது. ஆதிபத்திய மடத்தின் மகிமை மறைந்துபோகாமல் எப்பொழுதும்போல், மங்கல் நீங்கிய பின்பு பிரகாசக்குமென்பது திண்ணம்.

ஒளி யென்பது நமது கண்ணுக்கு எப்படிப் புலப்படுகின்றது? ஒரு வஸ்து, விளின்றும் வீசப்பெறும் காந்திக்கிரணம் அதனை யடுத்துள்ள ஆகாசத்திற்பாய, அங்கிருந்து படிப்படி அலைவடிவமாக அது நம்முடைய கண்ணுக்கு எட்டிவருகின்றது. காந்தியிலயின் வேகம் மிகச் சொற்பமாயிருந்தால் ஒளி நமக்குப் புலப்படாது; சாமானியமாயிருந்தால் புலப்படுகும்; நம்முடைய கண் தாங்க முடியாத அளவு அதிக வேகமானாலும் அதிகக் காந்தியாலும் நமக்குப் புலப்படாது. இவ்வாறு அதிகக் குறைவும் அத்தியதிகமும் புலப்படா. ஆதலால், இருவென்பது நம்முடைய கண் தாங்கமுடியாத அதிகப் பிரகாசம் என்று சொல்வதும் பொருந்தும். இவ்வால் கால் தெரிந்து கொள்வது என்ன? மிக்க அதிகத்தினால் விளையும் பயனும், மிக்க குறைவினால் விளையும் பயனும் ஒரே தன்மையனவாகும். ஒரு சக்கரத்தை மிக விரைவாய்ச் சுற்றினால், அது அசையாமல் ஒரு நிலையில் நிற்பதுபோல நமக்குத் தேற்றும். ஜோதிஷ சாஸ்திரத்தின்படி ஒருவனுக்கு மிக உச்சமான தசை வாத் தக்கதெனக் குறிப்பிடுகல் காலத்தில் அந்த ஜாதகனுக்கு அதிர்ச்சமான தசை பிராப்தமாவதைக் கண்டிருக்கிறோம்; போகாதிபதியெனச் சாஸ்திரம் சொல்ல, அவன் பரமதரித்திரானாய் எல்

லர் தூரந்த, நிறை நிலையில்லாமல் அலைவதும் உண்டு. அதுபோலவே, புத்திக் கூர்மை மிகுந்தவன் புத்தியில்லாதவனைப்போல விவகரிப்பதும் இயற்கை விதிக்கு விரோத மன்றென்று ஊகிக்கத்தகும்.

## ஸ்ரீ அம்பலவாண தேசிகர்

புத்திசாலிகளானேகர் திருவாவடுதறைப் பீடத்தை அலங்கரித்து வந்தார்களென இதுவரையிற் பிரஸ்தாபித்து வந்தோம். அந்தப் பரம்பரையில் 1898 ஆம் ஆண்டில் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் என்னும் தீக்ஷாநாமம் படைத்தவர் இந்த ஆதீனத் தலைவராகப் பட்டம் பெற்றார். அவருடைய இயற்பெயர் இன்ன தென்று நான் விசாரிக்கவில்லை. அவர் பல கலை பயின்றவர், மகா மேதாவி, அசகாயசூர். அவருடைய குண விசேஷங்களைச் சொல்லுமளவில் அவர் தமிழில் நல்ல பாண்டித்திய மூள்ளவர்; சங்கீதத்திலும் தேர்ச்சியுள்ளவர்; பண்டிதர்களுக்குச் சம்மான மளிப்பதிலும், பிராமணர்களுக்கும் மற்றச் சாதியினருக்கும் நன்கொடை யளிப்பதிலும் வெகு கீர்த்திபெற்றவா; தெய்வபக்தியும் சிவாலய உற்சவம் நடத்துவதில் சிரத்தையும் வாய்ந்தவர். பண்டிதர்களுடைய யோக்கியதையை அறிவதில் வெகு திறமையுள்ளவர்; சுருக்கிச்சொல்லின், இராஜபோகங்களை அனுபவித்துவந்த சம்குண சம்பன்னர்; தென்னிந்தியாவுக்குக் கர்ணனே போன்றவர் என்று சொல்வார்கள்.

இது ஒரு சார்பான அபிப்பிராயம். எதற்கும் ஈபகும் விபகும் என இரண்டு பக்கங்கள் உண்டல்லவா? மற்றோர் சார்பான அபிப்பிராயத்தை விசாரிக்குமளவில், “அவர் மிகக் கெட்டிக்காரரென்பதற் சந்தேகமே யில்லை. தோந்த புத்திசாலிகளை தவறுதல் செய்வார்கள். தவறுதல் செய்தால் தப்பித்துக் கொள்ளும் திறமையும், தப்பை ஒப்பெனச் சாதிக்கும் வல்லமையும் தமக்கு உண்டென்னும் துணிவினாலே அவர்கள் சிறிதும் இலகியமில்லாமல் தவறு செய்யத் தலைப்படுவார்கள். அதுபுத்திசாலியா யிருப்பவனை நம்மிடத்தில் உத்தியோகத்திற்கு அமைததாக கொள்வதனால் விளையாத தக்க தீமையைவிடச் சாமானிய புத்தியுடையவனை அமர்த்திக்கொள்வதனால் உண்டாகும் ஶஷ்டம் குறை வென்பது சம்முடைய அனுபவசித்த மல்லவா?”

என்பார்கள மற்ரோர் சார்பினர். இவர்களுடைய அபிப்பிராயத்தின்படி, முன்னிருந்த ஆதீனத்தலைவர்களுக்குத் தேவாபிமானம் அதிகமாயிருந்ததெனின், ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்குத் தேவாபிமானம் அதிகமாயிருந்தது. இதனால் தூரகவசாரம் ஐனித்தது. சம்மானமும் வெகுமானமும் அவருடைய அபிப்பிராயத்தைப் பொறுத்தே யல்லாமல், யோக்கியதையைப் பொறுத்ததாயிருக்க வில்லை. இதனால் எல்லாம் தலைகீழாயிற்று. யோகசிந்தையினும் போகசிந்தையே அவருக்கு மிகச் சிறந்தது தெய்வகதியாய்த் தம் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டிருந்த அபரிமிதமான செல்வத்தையும் செல்வாக்கையும் பேணிப் பெருக்குவதை விட்டு அவர் வீரயஞ் செய்யலாயினார். ஆக்கத்தில் திருஷ்டிவைக்காததனால்

அழிவும் சிதைவும் ஏற்பட்டன. எரிசிற வீட்டிற் பிடுங்கியது இலாபுமென வம்பர் அனேகர் அவருக்கு வழிததுணையாயினர். வம்பும் வழக்கும் விடாச்சியமும் பெருக, ஆழும் பாழும் மிகுந்தன. 'சிவ்ய வர்க்கங்களில் அல்லல்லோலமும் அமளியும் அதியமாயின. மடத்துச் சொத்துக்களைக் கிரமமாய்நிர்வகிப்பதற்குத் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று சிவ்யகோடிகளிற் சிலர் சர்க்காரில் பிராது செய்யவும் முன்வந்தார்கள். அது பெருவழக்காய்த் தொடர்வழக்காய்ப் பிடிக்கலாயிற்று. ஆதினத் தலைவரிடத்துப் பணப் பெருமை மாத்திரமே யல்லாமல், மடாதிபத்தியத்திற்கு உரிய குருத்துவும் பாராட்டுவார் அரியராயினர். இந்த நிலையில் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் 1920-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி தேக வியோக மெய்தினர். பின் பட்ட மேற்கத்தக்கவர்க்கு அவர் விட்டுப்போனது வழக்குகளினாலும் சீர்குலைவினாலும் ஏற்பட்ட துக்கபரம்பரையே யென்று மற்றொரு சார்பார் அபிப்பிராயப் படுகிறார்கள்.

எது எப்படி இருப்பினும், அவருடைய புத்திக்கும் திறமைக்கும் அவர் இந்த மடத்தை மிக்க உன்னத ஸ்திதியில் வைத்துப் போயிருக்கலாமென்றே மேற்சொல்லிய இரண்டு பக்கங்களுந் தெரியாத உண்போலியர் சொல்லத்தக்கம். திருவாவடுதுறை மடத்திற்கு வாய்த்த இவ்வனுபவமும் ஒரு திருக்கூத்தே போலும். பயனைப் பார்த்துக் காரணம் ஊகிப்பவர்களாகிய நாம் தவறுதல கூடும். ஏனெனில்:

### தேவ புகசியம்

என்னவென்று யார் அறிவார் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் பட்டத்திற்கு வந்து சில நாளைக்கே அவருடைய போகது இத் தன்மை தென்று தெரிந்திருக்குமே மடத்தக்கு அபிமானபருவர்களாய், மடது சண்ணுரகுப்புலப்படைத குஞ்சு மறபுகளாய், இருக்கும் மகாண்கள் என்ன எண்ணத்தைக் கொண்டு அவருடைய பிரபுத்துவத்தை நீடித்தார்களென்று சொல்லும் திறமை நமக்கு இல்லை. ஆனால், மடம் சிதைவுறாமல் காத்து, எப்பொழுதும்போல அது உலகத்தில் விளங்குவதற்கேற்ற ஏற்பாடுகளை அம் மகாண்கள் செய்துகொண்டிருந்தார்களெனவே தோன்றுகிறது. திருவாவடுதுறை மடம் என்பது மகாசமுத்திரத்திற்கு ஒப்பானது. பெரியது என்பதற்காகவும், மிக விசாலமானது என்பதற்காகவும் மாத்திரமே அதனைச் சமுத்திரத்திற்கு ஒப்பிடவில்லை. பெருமையிலும் கனத்திலும் செளரவத்திலும் சம்பீரத்திலும் அது கடலேயாகும். கடலில் ஒரு புறத்தில் மகாவிஷ்ணுவே இருக்கின்றார்; அவருக்குச் சத்துருக்களாகிய அசுரகுலசமூகம் மற்றோர் புறத்தி் விருக்கின்றது; தேவேந்திரனுடைய வச்சிராயுதத்திற்கு அஞ்சிப் பர்வதங்களேனாகம் தஞ்சமென்று அதனை அடைந்திருக்கின்றன. சிறுமீன், பெருமீன், திமிங்கலம், முதலை முதலாகிய கொடிய ஜலஜந்துக்களும் அதனில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன; இவையல்லாமல், வடவனல் ஒன்று தகித்துக் கொண்டிருக்கின்

றது. இத்தனையும் மடத்தில் உதகரிக்கப் பட்டிருக்கின்றன வென்பதே எனது கருத்து. இப்படிப்பட்ட கடலை வகையறிந்து கடைகிறவனுண்டானால், அந்நின்ற அபிர்தமே சித்திக்கும்; இலக்குமி தேவியே தோன்றுவன். இத்தனையும் மிக்க பாக்கிய முண்டோ ?

அவ்வாறு கடைந்து, தானும் பயன் பெற்றுப் பிறருக்கும் பயன்படுத்தத் தக்க பெரியானைத் தேடித் தெரிவதே காரியமாக அம் மகான்கள் இருந்தார்கள் போலும். அந்த வேளையில், உலகத்தவர்க்கு நீதி புகட்டுவதற்காகத் தோன்றிய கலைமகளின் திருவவதாரமெனப் புழும் பெறும் ஓளவைப் பிராட்டியார் திருவாய் மலர்ந்தருளிய

“வேழ முடைத்து மலை நாடுமே தக்க  
சோழ வளநாடு சோழடைத்துப்—பூயியர்கோன்  
தென்னுடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றொண்டை  
கன்னுடு சரிந்றோடைத்து”

என்னும் பாடல் ஞாபகத்துக்கு வந்தமையின், கலைமை வாய்ந்த சான்றோ றொருவனைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தொண்டை நாட்டினில் அவர்கள் திரிய உற்றார்கள்.

விபரணம்

ஒருவரை ஒரு காரியத்திற்கு வரிக்கு முன் அவருடைய குண விசேஷங்களை ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். குணம் பெரும்பாலும் குலத்தைப் பொறுத்திருக்கு மென்று சொல்லுவார்கள். குலம் என்னுடைய காதல் குலங்களை மாத்திரமேயல்லாமல் குடும்பத்தையும் குறித்ததாகும். ஒவ்வொரு குடும்ப பரம்பரையில் ஒவ்வொரு விசேஷமான ஒழுக்கமும் பழக்கமும் எற்பட்டிருக்கும். ஆகையினால், பரம்பரையினால் குணவித்தியாசங்களும் குண விசேஷங்களும் அமைதல் கூடும். தேவர்கள் உத்தேசித்த வெளிப்போர்த காரியம் திருவாவடுதறை மடத்துப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய வரொருவரைத் தேட வேண்டுமென்றதே யல்லவா? அப்படிப்பட்டவர் குண சாலியாயும் புத்திசாலியாயும் இருப்பதல்லாமல், “வைத்த பாரம் தாங்கி” யாகவும் இருக்கவேண்டும், நல்ல பரம்பரையினராகவும் இருக்க வேண்டும். ஆண்டுகளுள் “பரம்பரை யாண்டி”யே உத்தமனாவன். தொண்டை நாட்டில் பகழி தீர்த்த மெனப் பிரசித்திபெற்ற திருக்கழுக்குன்றத்தில் சிவபக்தி யனுஷ்டானங்களிற் பெரிதும் ஈடுபட்டுப் பெயர்பெற்ற பேரம்பல தேசிகராவிக்ளுடைய மரபில் தோன்றிய இளைஞரொருவர் இருப்பதை யுணர்ந்து, அவ் யுருக்குச் சென்று அவ் விளைஞருக்கு நல்ல குணவிசேஷங்கள், பொருத்தி யிருப்பதைக் கண்டு, அவ்வா யாட்கொண்டு, திருவாவடுதறை ஆதினத்திற் கொணர்ந்து 1892-இல் சேர்த்தார்கள்.

## வைத்தியநாத தேசிகர்

அவ விளந்தோன்றல் வைத்தியநாத தேசிக ரென்னும் இயற்பெயரோடு மடத்தில் இலக்கண இலக்கியங்களும் சமயநூல்களும் பயின்று தேறினர் அவ ரிடத்து அதிசயமான யோக்கியதைகள் அங்குராகாரமாக அமைந்திருப்பதை ஆசிரியர்கள் அப்பொழுதே தெரிந்து கொண்டாடினார்கள். உண்மையான யோக்கியதையும் திறமையும் உலகத்தில் சுலபமாக ஓங்கிப் பிரகாசிப்பதில்லை. யோக்கியதையுள்ளவர்கள் தவறாமல்காமல் தடுப்பதற்கு அனேக சந்தர்ப்பங்கள் ஏற்படுவது எந்நாளிலும் எந்நாட்டிலும் உண்டு. ஆங்கில நாட்டில் ஆங்கில பாஷைக்கே தந்தையெனச் சொல்லத் தக்கவாறு தேர்ச்சி மிகுந்து விளங்கிய ஜார்ஜ்ஸன் என்னும் புலவர் பெருமானுடைய திறமையும் புத்திக் கூர்மையும் எளிதில் பிரகாசியாவாயின. அகராப் பற்றிச் சொல்லும்போது,

“Slow rises worth by poverty deprese”

மெல்லென வேங்குந் தசைமை வல்லென  
வாட்டினும் வன்கண் வறுமையே

என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கே வறுமையென்றது பொருளின் மையைக் குறிக்கும் பொருட்டேயல்லாமல், வருத்தம் சந்தர்ப்பங்களுள் கொடியது என்பதறவேயாம்.

‘கொடிது கொடிது வறுமை கொடிது’

என்று ஒளவைப் பிராட்டியார் சொல்லியிருப்பதுபோல, வருத்தம் பீடைகளுள் முதன்மையானதுபற்றிப் பிரதிகூலங்களைப் பொதுப்படக் குறிக்கும் பொருட்டு, ‘வல்லென வாட்டினும் வன்கண் வறுமையே’ யென்று கூறினர் போலும். வைத்தியநாத தேசிகருடைய சீலமும் சிரத்தையும் சீரியதன்மையும் காலக்கிரமத்தில் ஆதினத்தவர்களுடைய மனத்தைக் சவரலாயின. பய பத்தி ஆசாரமும் பலகலைப் பழக்கமும் பாலியத்திலேயே பொருந்தி அவர்

“வீளையும் பயிர் முளையிலே”

என்பதுபோல விளங்கிக்கொண்டிருந்தார்.

கல்விச் செல்வம்

பொருட்செல்வம் படைப்பதற்கு எத்தனையோ மார்க்கங்கள் உள. அவைகளில் எளிதான மார்க்கங்களும் உண்டு. கல்விச் செல்வம் படைப்பதற்குள்ள மார்க்கங்கள் சிலவேயாம். அவையெல்லாம் கல்தடதாமானவைகளே யென்பதைக் குறிப்பிடும் பொருட்டு

“There is no royal road to learning”

“கல்வி கற்பதற்கு இராஜரிகமான சுலபமார்க்கம் ஒன்றும் இல்லை”

என்று ஆங்கிலத்தவர்கள் சொல்வார்கள். நம்மவர்களுடைய சித்தாந்தத்தின்படி கல்வி கற்பதற்குள்ள மார்க்கங்கள் மூன்றேயாம் அவையாவன:—

“குருசுத்ருஷ்யா வ்யயா புஷ்கலேன தஸீனவா

அதவா வித்யாவித்யா சதர்த்தம் நோபஜாயதே”

“ஆசானுக்குப் பணிவிடை செய்து கல்வி கற்கவேண்டும்; வரானமாகப் பொருள்கொடுத்தேனும் கற்கவேண்டும்; அதுவு மிலையாயின், ஒரு விதையைக் கொடுத்து மற்றொரு விதையைப் பெறவேண்டும். இம் மூன்றுமல்லாமல், கல்வி கற்பதற்கு நான்காம் வழி இல்லை.” இம் மூன்று முறைகளுள் வைத்தியநாத தேசிகர் முதன்முறையைக் கடைப்பிடித்தது, உய்யும் மார்க்கம் அதுவே யென வுன்னிக் கல்வி கற்று வந்தார்.

ஆசானிடத்தப் பாடம் படிப்பதனாலும், அவருடன் பழகி அப்போதைக் கப்போது அவர் மொழியும் வார்த்தைகளையும் விஷயங்களையும் வர்த்தமானம் களையும் கதைகளையும் கேட்டுத் தெரிந்ததொவ்வதனாலும் அவருக்கு நூல் களின் பழக்கமும் உலகத்தின் வழக்கமும் நன்கு பதிந்தன. நாளுக்கு நாள் இவ் வகைச் செல்வம் அவருக்குப் பெருகிக்கொண்டே வந்தது அவருடைய அறிவையும் ஆற்றலையும் அனைவரும் பாராட்டலாணர்கள். அவருடைய பண்பின் பெருமை ஆதினத்தலைவரவர்களுக்கு எட்டலாயிற்று.

### இனசூக்ஷ்ணம்

இளம் வயதும், இளமைக்குரிய சுறு சுறுப்பும், கல்வியிற் கவலையும், அடக்க வொடுக்கமும் பொருத்திய இளைஞரை ஆதினசுர்த்தாவர்கள் மகவீனாக காணும் மகிழ்ச்சியுடன் மருவினார்கள். தமக்குள்ள ஆமோதத்தை ஒருவாறு வெளியிடும் பொருட்டு ஆதினசுர்த்தாவர்கள் வைத்தியநாத தேசிகருக்குச் சமய சீக்கிரம் செய்வீத்தார்கள். இளைஞராயிருப்பினும் வைத்தியநாத தேசிகர் இல்லற சுகபோக இச்சையில்லாதவரா யிருக்கக் கண்டு திருப்தியடைந்தார்கள். நெருங்கிய பழக்கத்தினால் அந்தத் திருப்தி தழைத்து அன்பாகப் பரிணமித்தது. மடத்துக் காரியங்களில் சிரத்தையுந் ஊக்கமும் அவரிடத்து அதிகமாகத் தோன்றினமையின், அவ் விளைஞருடைய வேண்டுகோட் கிணங்கி ஆதினசுர்த்தாவர்கள் விசேஷ தீசைந்தயும் பார்த்திவ பூறையும் மந்திரகாலாயமும் கல்கியருளினார்கள். அப்போது வைத்தியநாதத் தம்பிரான் என்னும் தீக்ஷணமும் அருளினார்கள்.

### ஒடுக்கம்

வைத்தியநாதத் தம்பிரானிடத்துத் தலைவருக்கு உள்ள அபிமானம் அதிகப் படுவதற் கேற்றவாறு அவர் நடந்துகொண்ட மையினாலும், அவரிடத்து அடக்கமும் ஒடுக்கமும் அமைந்திருந்தனாலும், ‘அடக்கம் அமரான் உய்க்கும்’ என்னும் வாக்குப் பொய்ப்படாவண்ணம் அவரிடத்து ஆதினத் தலைவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் பெருவ் காரியங்களுக்கு வைத்தியநாதத் தம்பிரான் இலக்காயிருக்கத் தக்கவ ரென்னும் எண்ணம் தலைவா மனத்தில் தோன்றியது போலும். ஆதினத்து விவகாரங்களில் அந்தாங்க பழக்கமும் மனவொடுக்க

மும் அந்த நவசீஷனுக்குக் கற்பிக்கக் கருதி அவரைத் தலைவரவர்கள் "ஒடுக்கம் தம்பிரா" என நியமித்தார்கள். "ஒடுக்கம்" என்னும் பதவியை Personal Assistant உத்தியோகத்திற்கு ஒப்பிடலாம். ஒடுக்கத்திலிருப்பவர் இடைவிடாமல் தலைவரையடுத்தே இருக்க வேண்டும். சோம்பல் சிறிது மின்றித் தலைவருடைய குறிப்பறிந்து எல்லாக் காரியங்களையும் நடப்பிக்கேண்டும்; தலைவருடைய உத்தரவுப்படிச் சைச்சாத்திட்டுக் கடிதங்க ளெழுதும் பொறுப்பும் ஒடுக்கம் தம்பிராளுக்கு உண்டு. மடாலைத்துக் காரியங்களைக் கவனிப்பதல்லாமல், வெளியேறி வேற்றார்க் காரியங்களையும் கவனிக்க வேண்டியவரவர்கள். 'தான்' என்னும் அசந்தையழிந்து, ஆசாரிய சேவையே பெரிதா யெண்ணி விவகரிக்கும் பழக்கம் ஒடுக்க உத்தியோகத்தில் உண்மையானவ ரெவருக்கும் உண்டாகும். ஆதினகர்த்தர் எவரெவரோடு எவ்விதமாகப் பழகுகிறார், எவரைப்பற்றி என்ன அபிப்பிராயம் கொள்ளுகிறார், மடத்துக் காரியங்களில் உண்மையா யுழைப்பவர்கள் எவர்கள், எவரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பனவாதிய விஷயங்களை யெல்லாம் வைத்தியநாதத் தம்பிரான் "ஒடுக்கம்" உத்தியோக முறையில் பழகித் தெரிந்துகொண்டார்.

அந் நான் ஆதினத் தலைவரிடத்து 'ஒடுக்கம்' உத்தியோகம் செய்வது மிகக் சஷ்டமாம். பரிசுர்த்தமாகவேணும் அவர் கடினமான வேலைகளிடுவாராம், அவரைத் திருப்பிப் படுத்துவது சாமானியமாக இயலாதாம். மிக்க நுட்பத்திற்பிழைகண்டு அவர் கடிந்தமொல்வாராம். அவருடைய சந்திதானத்திற்குப் போய்ப் பரிபலப்படாமல் திரும்பி வருவ தெனின், சாமானியமாக எவரும் சிக்கத்தின் வாயிற் புகுந்து வருவதுபோல் பதைத்துப் பதுங்குவாராம். அப்படிப்பட்ட தலைவரிடத்து 'ஒடுக்கம்' உத்தியோகம் செய்வதில் வைத்தியநாதத் தம்பிரான் பரி தாகம் இளைப்பு முதலியவைகளைப் பாராட்டாமல், அவைகளை மறந்து ஒரு மனமாயுழைத்து வந்தது சிற்சிலருக்குப் பரிசாகாமாகக் கூட இருந்த தென்று கேள்விப்பட்டேன். சந்திதானத்தை மெய்ப்பிப்பதற்கு எவ்வளவோ அவ்வளவு மரத்திரம் பகட்டுச் செய்து ஒப்பற்று உடம்பைப் பாதுகாத்துக் கொள்வதை விட்டு வைத்தியநாதத் தம்பிரான் திருவாவடுதுறை மடாலயத்தைத் தாமே தலைநீது தாங்கிக்கொண்டிருப்பவர்போல் நினைத்துக் கட்டிக் காத்து இரவும் பகலும் கவலை மிகமேறச்சொண்டு கிரிசித்துப் போவது அவருடைய அசட்டுத்தன மெனச் சிலர் ஒளிவு மறைவாகவும், சிலர் வெளிப்படையாகவும் அந்தக் காலத்திற் டேசிக்கொள்வார்களாம்.

இந்த வார்த்தையைக் கேட்டவுடனே ஆங்கில தேசத்து வாக்தமான மொன்று எனக்கு ஞாபகத்தக்கு வந்தது அங்குள்ள பெரிய நகரமொன்றில் ஜூடிஷல் கோர்ட்டி காரகாலிகளையும் மேஜைகளையும் பெஞ்சுகளையும் புதுப்பிப்பதற்கு கண்டிராக்ட் எடுத்துக் கொண்டவ ரொருவரிடத்தில் தச்சர்கள் அனைவர் வேலை செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவன் மற்றவர்களைப்போலக் கூலிக்கென வேலை செய்யாமல் மிக அக்கரையுடன் நிதான்மாகவும் கருத்தாகவும்

நாணயமாகவும் வேலை செய்த கொண்டிருந்தான். மறறத தசசாகள அவனைப் பார்த்து இளித்தவாயனென்று ஏளனம் செய்து, “உன்னுடைய சொந்த உபயோகத்திற்குப் பலகை ஒழுைப்பது போல இழைத்துக் கொண்டு காலக் கழிக் கின்றாயே! இப்படிச் செய்கால் கூலி கிட்மோ? நீ வயிறு வளர்ப்ப தெப் படி?” என்று ஏசினூர்சன் அந்த ஏசைப் பொருட் படுத்தாமல் அவன் தன் னுடைய மணச் சாக்கிக் கொப்பத் திருப்தியாகவும் திருத்தமாகவும் எப்பொழு தும்போகவே வேலை செய்தான். நானடையில் அவனுடைய நாணயம் பிர காசிக் வாயிற்று. நாணயத்தினால் கல்லிணக்கமும் கல்ல சம்பளமும் வாய்த் தன. இவ்வாறு பணமும் பலமும் புத்தியும் பெருமையும் பெருகிவர, அவன் காலக்கிரமத்தில் ‘நாணயஸ்தன்’ என்னும் சிறப்புப் பெயரோடு, ஆகியில் அவன் அக்கரையாகவும் அமைதியாகவும் அழகாகவும் இழைத்தமைத்த தர்மாளனத் தின்மீது அந்தக் கோர்ட்டு நியாயாதிபதிகளில் ஒருவனாக வீற்றிருக்கப் பெற் றான். உண்மை உயர் களித்தது.

இந்தக் கதை ‘ஒடுக்கம்’ வைத்தியநாதத் தம்பிரானுக்கும் ஒப்பு மென எண்ணினேன் மகர மேகாலியான ஸ்ரீ லக்ஷ்ரீ அம்பலவாண தேசிகரவர்கள் அவ ருடைய உழைப்புக்கும் பொறுமைக்கும் நிறமைக்கும் மெய்ச்சி, அவருக்கு இனித தனிப் பொறுப்பு அளிக்கும் கருகிறார்கள

### கட்டளைத் தம்பிரான்

மாயூரத்துத் தேவாலய பரிபாலகை பொறுப்பு வைத்தியநாதத் தம்பிரானு க்கு ஏற்பட்டது. சிவாலய கைவகரியத்தில் சிரத்தை மிக்கவராய் அவர் தமக்கு இயல்பாயுள்ள கழக்கம்போலக் கிசாம்பலிந்நிச சுணக்க மின்றிச் சுறுசுறுப் பாக ஆலயத்து விவகாரங்களை அப்போதைக்கப்போது கவனித்துக் கண்டித மாகவும் பரிஷ்காரமாகவும் நடத்தி வந்தார் அந்தப் பொறுப்பை அவர் கிர்வரி த்த விதத்திலும் ஆதினச் கலைவருக்குத் திருப்தியுண்டானமையினால், வைத் தியநாதத் தம்பிரானுக்கு அவர், முன்னினும் பொறுப்பு அதிகமாகிய, திரு விடைமருனார் சிவாலய பரிபாலனத்தை ஒப்புவித்தார். அந்த வகையில் பொறு ப்பு அதிகப்பட்டதற்குச் சந்தோஷித்த வைத்தியநாதத் தம்பிரான் ஊக்கமும் உற்சாகமும் அதிகமாகக் கொண்டு சிவ கைக்கரிய மொன்றைத் தவிர மற்ற நெகனையும் கினையாமல், பயபக்தி சிரத்தை மிகுந்தவராய்த் திரிகால ஸ்நானமும் அநுஷ்டானமும் தவறாமல் ஆலயத்து அன்றாடம் பூஜைக் கிரமங்களையும் உற்ச வாகதி அதிகப் படிகளையும் சிறப்பாக நடப்பித்து, எல்லாருடைய கன்ருமகிப்பு க்கும் உரியவராயினார். அவருடைய யோக்கியதையையும் பொறுப்பையும் பெருமையையும் எண்ணி அவருடைய பதவிக்குத் தக்கவாறு ஆதினத் தலைவா பல்லக்கு முதலிய கௌரவச் சின்னங்களைக் கொடுத்தருளினார்.

## “கார்வாரி”

வைத்தியநாதத் தம்பிரானுக்குச் சமானமாகச் சமீபத்தில் பொறுப்பும் பொறுமையும் தகைமையும் சிரத்தையும் ஊக்கமும் உள்ளவர் கிடைப்பது அரிதெனக் கருதி அவரையே ஆதினத் தலைவர் தம்முடைய ‘கார்வாரி’ ஆக்கினார். “கார்வாரி” என்பவர் சர்வ ‘முத்தியார்நாமா’ (General Power of Attorney) பெற்றவர்; ஆதினத் தலைவருக்குப் பிரதிபுருஷராகக் கையெழுத்துச் செய்யவும், கட்டளையிடவும், எல்லா விவகாரங்களையும் நடத்தவும் அதிகாரம் வாய்ந்தவர்; ஒரிடத்திலேயே தங்கி யிராமல் பற்பல ஊர்களுக்கும் அடிக்கடி போய் எல்லாக் காரியங்களையும் கவனிச்சுவேண்டியவர். ஆதினத் தலைவர் ஒருவர் வேறாக இருப்பினும், காரியாமிசத்தில் எல்லா விவகாரங்களுக்கும் வைத்தியநாதத் தம்பிரானே பொறுப்பாளியாயினார். தலைவருடைய வீரப்பு வெறுப்புக்களை யனுசரித்து, தம்முடைய சொந்த அபிப்பிராயங்களை மறுத்து ஒழுத்து, வைத்தியநாதத் தம்பிரான் “கார்வாரி” உத்தியோகத்தை நிர்வகித்து அவரைத் திருப்திப்படுத்தியது ஸ்ரீலக்ஷ்மி அம்பலவாண தேசிகருடைய மனப்போக்கை யறிந்தவர்களுக்கு மிக ஆச்சரியமாய் யிருந்தது.

## ஆதினத் தலைமை

இவ்வீதமாக ஸ்ரீலக்ஷ்மி அம்பலவாண தேசிகரவர்கள் அறிந்தோ அறியாமலோ, தாமாகவேயோ ஆதினத்து அபிமான புருஷர்களாயுள்ள குகும்ப தேசிகளின் பிரேரணையிலேயே, தம்முடைய ஸ்தானத்திலிருந்து ஆதினத்துக் காரியங்களை நன்றாக நிர்வகிக்கத் தக்க யோக்கியதையையும் பழக்கத்தையும் ஸ்ரீவைத்தியநாதத் தம்பிரானுக்குக் கற்பித்து வைத்தார். காலக்கிரமத்தில் தம்முடைய திருமேனி அசெனக்கியப்பட்டுத் தாம் கீடித்த காலம் இருக்க மாட்டோமென்று தோன்றியவுடனே ஸ்ரீவைத்தியநாதத் தம்பிரானுக்கு முறைப்படி ஆதினத் தலைமைப் பட்டாபிஷேகம் செய்வித்து ஸ்ரீ சுப்பிரமணிய ரென்னும் தேசிகதீக்ஷா நாமமும் கொடுத்து, ஆதினத் தலைமைப் பொறுப்பை அவருக்கு ஒப்புவித் தருளினார்.

“அன்னதாதா பயந்தாதா யச்சலித்யாம் ப்ரயச்சதி  
உபதேஷ்டோ ஜனகச்ச பஞ்சைதே பிதாஸம்நுதா:”

“அன்ன மளித்தவர், பயத்தைத் தவிர்ந்தவர், கல்வி புரட்டியவர், உபதேசித்தவர், பெற்றவர் ஆகிய ஐவரும் தந்தைகளெனப் படுவார்கள்.” இத்தப் பிரமாணத்தின்படி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்கு அம்பலவாண தேசிகரவர்கள் நான்கு வகையில் தந்தை மெனத் தக்கவர்களாவார்கள். அவர்களிடத்துத் தந்தையென்னும் எண்ணமும் பத்தியும் உள்ளவராய் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் ஆகியிலிருந்தே நடந்து வந்திருக்கிறார்கள். எப்படியெனில்,

“ஜீவதோ வாக்கியகாரணத் ப்ரத்யப்பதம் பூரிபோஜனத்  
கயாயாம் பிண்டதானாச்ச த்ரிபிவி: புத்ரஸ்ய புத்ரதா:”

“தந்தையினுடைய ஜீவதசையில் அவருடைய சொற்படி செய்வதனாலும், பின்பு ஆண்டுதோறும் அவருடைய ஞாபகத்தைப் பாராட்டி பூரி தக்பிணை கொடுத்துப் போசன மளிப்பதனாலும். கையில் பிண்டஞ் சமர்ப்பிப்பதனாலும் ஆகிய இம்மூன்று காரியங்களினாலுமே மானுக்குப் புத்திரத் தன்மை ஏற்படும்.” இவற்றை முதலிரண்டு வகைகளிலும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தம்முடைய புத்திரத்துவத்தை உன்னபடி நிறைவேற்றினவ ரென்று வரும் ஒப்புக் கொள்வார்கள். மற்றும், ஸ்ரீ அம்பலவாண தேசிகரவர்கள்

“தந்தை மகற் காற்று நன்றி யவையத்து  
முத்தி யிருப்பச் செயல்”

என்றபடி மகற்குச் செய்ய வேண்டிய கடமையைத் திருத்தமர்யச் செய்துள்ளா ரென்பதும், ‘ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்

“மகன் தந்தைக் காற்று முதலி யிவன்றத்தை  
யென்றோற்றான் கொல்லென்னுஞ் சொல்”

என்றபடி யாவரும் புகழ்த்தக்க விதமாக நடந்து கொள்கின்ற ரென்பதும் நாம் கண்டுகடாக் கண்டு சாற்றத் தக்கவர்களா யிருக்கின்றோம்.

நிற்க,—இந்த ஆதினத் தலைமை வாய்ந்ததனால் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய மனத்திலும் ஒழுக்கத்திலும் மாறுபாடேதேனும் உண்டாயிருக்கின்றதா வென ஆராய்ந்த பார்ப்போம்.

## கோட்பாடு

ஒருவருடைய மனோபாகத்தைத் தெரிந்து கொள்வதற்கு வாய்மொழியும் ஐகக் காரியமுமே குசணைகளாகும். இவைகளைக் கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களுடைய மனத்தை அளந்து பார்ப்போமானால், ஆதினத் தலைமை வாய்ந்ததனால் அவர்களுக்கு எவ்விதமான அகம்பாவமும் உண்டாகவில்லை யென்று ஊன்றிச் சொல்லலாம். “எவர் செய்த தவப் பயனினாலோ, எந்த ஊழ்வினையின் நற்பயனினாலோ இந்தப் பதவி வாய்த்தது. இது பாமேசுவரர் ஒப்புவித்துள்ள பொறுப்பு. இதனைச் சரியாக நிறைவேற்றுவதற் கேற்ற நிறமையும் வசதியும் எனக்கு அளித்தருளுவது அந்தப் பாமேசுவரருடைய பொறுப்பு பேராகும். நானாக வரித்து வருத்தி இந்தப் பதவியைப் பெறவில்லை. எக் காரியமும் விதியின் வசமாகவே நடந்தேறும். அந்தப் போக்கை மாற்றுவது எவராலும் ஆகாது. மானிடரை எல்லா வகைகளிலும் உய்விக்கத் தக்கது பாமேசுவரருடைய அருள் ஒன்றே :

ஆவது விதியெனி னினத்து மாயிடும்  
போவது விதியெனி னெவையும் போருமார்  
றேவருக் காயினும் தீர்க்கத் தக்கதோ  
வேவரு மறியொணு வீசற் கல்லதே.”

“ஆகையால், அவருடைய அருளைப் பெறவதற்கு வழிதேடுவதே எனது கடமையல்லாது, வேறு சுவலைப்படுவது எனக்கு உரித்தன்று. அசூருடைய அருளைப் பெறவதற்குத் தர்மமே முதன்மையான மார்க்கமென்று சான்றோரனைவரும் சாற்றி யிருக்கின்றார்கள்.

‘அறமே மறக்கண் முழுதழிக்கு  
மறமே கடவுளுலசேற்று  
மறமே சிவனுக் கொருவடிவ  
மாகுஞ் சிவனை வழிபடுவோர்க்  
றமே யெல்லாப் பெரும்பானு  
மளிக்கும் யார்க்கு மெவ்விடத்து  
மறமே யச்சந் தவிசுப்ப தென  
வறைந்தான் சாதா தபமுனிவன்.’

“ஆகலால், தர்மத்தையே நம்பித் தர்மத்தையே ஆசரிப்பேன்” என்று ஸ்ரீலக்ஷ்மி சுப்பிரமணிய தேசிகரவர்கள் திடசங்கற்பம் செய்து கொண்டிருப்பவர்களாய் என் புத்திக்குத் தோன்றுகின்றார்கள். ஆதினத்தி விவகாரங்களில் தர்மசிந்தனையே மேலிட்டிக் காண்கின்றது. தர்ம காரியங்கள் மும்முரமாக நடந்தேறுகின்றன. பசித்தாருக்கும், பசுக்களுக்கும் வேண்டிய வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அன்னைக்கொடி நாட்டும் ஆதினத்தவர்கள் அன்னதானம் விசேஷமாகச் செய்கிறார்களென்று நான் சொல்வது அனுகூலமாகும்.

### தரும சித்தனை

ஆதினத்தச் சந்திதானம் ஈசையினாலும் இரக்கத்தினாலும் விளக்க முற்றிருக்கின்றது. சந்திதானத்தில் அடுத்தவரைக் காத்து ஆதரிக்கின்றார்கள். இரப்பவர்க்கு ‘இல்லை’ யென்னும் சொல் இல்லை. இரப்பவர் எம் மதத்தினராயினும் சந்திதானத்து ஈசைக்கு உரியவர்களாகவே இருக்கின்றார்கள். ஏழைமை ஒன்றையே எண்ணி இறங்கி ஈசையளிக்கின்றார்கள். புசிப்புக் குரியவர்கள் பசித்தவர்களே, ஈசைக்குரியவர்கள் ஏழைகளே என்னும் கொள்கை அனுதின விவகாரமாக இந்த மடாலயத்தில் காண்கின்றோம். ஆதினத் தலைவராகிய ஸ்ரீலக்ஷ்மி சுப்பிரமணிய தேசிகரவர்களுடைய அன்புப் பெருக்கத்தினால் மடாலயம் சிரம்பி யிருக்கின்றது. அன்பு அன்பை ஐனிப்பிக்கின்றது. வேலைக் காரர்கள் கூலிக்கென்றல்லாமல் அன்புடன் வேலை செய்கின்றார்கள். வன்மனத்தினராய், வீரோத புத்தியுடையவர்களாய், விபரீத எண்ணமுடையவர்களாய், வம்புத் தும்பும் விளிப்பவர்களாய் அந்தச் சந்திதானத்திற்கு வருகிறவர்களும் அவ்விடத்து அன்பின் பாசத்தினால் கட்டுண்டு அயர்ந்து ஓடுகி பக்திமேலிட்டிப் பரிவு பாராட்டிப் போகவேண்டியவர்களாகிறார்கள். அன்பின் அதிசய சக்தி அத் தன்மையதாய் இருக்கின்றது.

அறஞ் செய்யும் விருப்பம் அமைக்கிருப்பதனால் பண்டார சந்திதிகள் எல்லா விவகாரங்களிலும் அறத்தையே காதி நடக்கின்றார்கள். உன்சத்தில் விருப்பம் ஊன்றியிருக்குமானால், அது வாக்கிலும் செய்கையிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்குமல்லவா? விவகாரங்களில் ஆத்திரமங்கள் அடையாமல் செய்து, அவைகளுக்கு ஒருவாறு பரிசாராகச் சிறிதில் தான தருமங்கள் செய்து புகழ்பெற விருப்புகிறவர்கள் பலரைக் காண்கிறோம். அப்படியில்லாமல், இப்போதுள்ள ஆதினசுந்தராவர்கள் எல்லா விவகாரங்களிலும் தரும சிந்தனையையே முன்னிட்டி நடக்கின்றார்களென நான் கருக்காய்க் கவனித்துக் கண்டு கொண்டேன்.

பெயரைக் கருதியாவது புகழைநாடியாவது அவர் தருமம் செய்வது மன்று தருமம் செய்வதே தமது தலைப் பொறுப்பு; அத்தகையவே இத்திணைச் செல்வம் சப்தது வசத்தில் ஒப்புல்க்கப்பட்டிருக்கின்றது; இரணை ஜனங்களுக்கு உபயோகமான வழியில் செலவிடா தொழிவது குற்றமாகும். நற்செலவு வகைகளை உண்ணிக் கைக்கொள்வதுபோல, நல்வாவு வகைகளை நாடிப் பேணா வாய் விவகரிப்பதே தமது கடமை என கோர்ந்த ஸ்ரீ ஸ்ரீ சூப்பிரமணிய தேசிகரவர்கள் தம்மா வியன்ற தரும காரியங்களைத் திருத்தமாக நடைபெறும் நடப்பிக்கின்றார்கள்.

தனித்தனியே அவரவரும் தருமஞ் செய்வதே கீழ் காட்டு வழக்கம். ஊரார் கூடி ஒருமித்துப் பணக்கிராட்டிப் பொதுவில் தருமஞ் செய்வது மேளுட்டு வழக்கம். இதனில் கட்டுத் திட்டங்கள் இருக்குமாதலால் இதுவே ஒழுங்கான வழி; இது வித்தியாவில் இல்லம் என்மார் சிலர், ஆந் நாட்டில் திருவாவடு துறை ஆதினம் போன்ற மடங்கள் இருக்கையில், மேளுட்டுப் பாக்கின்படி Friend in need Society-களும், Poor House-களும், Almonry-களும் அமைக்க வேண்டிய அவசியமில்லையே என்று நான் திருவாவடு துறை ஆதினத்துத் தரும காரியங்களைப் பார்த்தபோது எண்ணியதுண்டு.

## வித்தியாதானம்

தானங்களைப் பற்றிப் பேசமிடத்தா எல்லாத் தானங்களும் சிறந்தவைகளே. அவற்றுள் ஒருவகைத் தானம் விசேஷ. பென்றும் மற்றொன்று விசேஷமில்லை யென்றும் எண்ணுவது என்னுடைய மதமன்று. எவருக்கு ஏது தேவையோ அவருக்கு அதனை யளிப்பது உத்தம தான மென்றே நான் சொல்லேன். இந்த மடாலயத்தில் அன்னதானம், வஸ்திரதானம், சொன்னதானம் ஆகிய இவை விசேஷமாக நடந்துவருகின்றன வென்று எல்லாரும் அறிவார்கள். ஸ்ரீ ஸ்ரீ சூப்பிரமணிய தேசிகரவர்கள் பட்டத்திற்கு வந்தது முதல் வித்தியாதானமும் விசேஷமாக நடந்துவருவது வியத்தற்பாலது.

“மானவர்க் கறிவினை வயக்கியின் பற  
 “மானமார் முத்தியில் வைக்குநீர் மையால்  
 தானமெவ் வகையுளும் தக்க வித்தியா  
 தானமே சிறந்தத சாற்றுவ காலையே”

என்னும் நூதகம்ஹிதைப் பிரமாணத்தைச் சிரமேற்கொண்டு ஸ்ரீலக்ஷ்மி  
 சூப்பிரமணிய தேசிகாவர்கள் வித்தியாதானத்தை வெகு விமரிசையாகச்  
 செய்து வருகின்றார்கள் தமிழ்ப் பாடசாலையும், தமிழ் வேத டாலையும்  
 வைத்து நடத்தி வருகின்றார்கள். பற்பல ஊர்களினின்றும் பிள்ளைகளை வா  
 வழைத்துப் போஷித்துப் படிப்பிக்கின்றார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு வேண்  
 டிய அன்ன வஸ்திராதிகளையும் ஆரோக்கியபாதி யனுகூலங்களையும் ஆதரவுடன்  
 கவனிக்கின்றார்கள். அவர்கள் சீர்திருத்திச் சிறப்பித்துள்ள புஸ்தகாலய சம்பந்த  
 மாகப் புலவர்கள் பலரைக் கொண்டு அப்போதைக்கப்போது வித்தியாவிஷயங்  
 ளைப்பற்றியும் மத விஷயங்களைப் பற்றியும் பிரசங்கங்கள் செய்வீக்க வெண்ணி  
 யிருக்கிறார்களென்றும் தெரிகிறது. அவர்கள் நீடுழி வாழ்ந்து ஆதினத்துச்  
 சிஷ்யசோடிகளுக்கு அருள் புரிந்து அவர்களை உய்விப்பார்களாக! அவர்க  
 ளுடைய

“தருமமே தலைகாக்கும்.”

